[4th November 1966

கனம் திரு. எம். பக்தவத்சலம்: இது பற்றியும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மழை நின்று விடும் என்று நினைத்தேன். ஆனால் மேலும் தொடர்ந்து மழை பெய்கிறது. எல்லாத் தகவலையும் தெரிந்து கொண்டு 7-ஆம் தேதி அல்லது 8-ஆம் தேதி விவரங்களைத் தெரிவிக்க ஒரு ஸ்டேட்மென்ட் ரெவின்யூ அமைச்சர் அவர்களோ அல்லது வேறு யாராவது ஒரு அமைச்சரோ கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

MR. SPEAKER: Consent is withheld.

III.—ANNOUNCEMENTS.

(1) POSTPONEMENT OF CALLING ATTENTION NOTICE.

MR. SPEAKER: Notice under Rule 41 is postponed, because the Minister concerned is absent. It will be taken up tomorrow.

IV.—PRESENTATION OF REPORT.

REPORT OF THE COMMITTEE ON PUBLIC ACCOUNTS ON THE ACCOUNTS OF THE MADRAS STATE HOUSING BOARD FOR 1962–63.

திரு. இரா. நெடுஞ்செழியன்: கனம் அவைத் தலைவர் அவர்களே, 1962-63-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கணக்குகளின் மீதான தணிக்கை அறிக்கை குறித்த இக்குழுவின் அறிக்கையை இம்மன்றத்தின் முன் வைக்கிறேன்.

V.—DEMANDS FOR GRANTS FOR EXCESS EXPENDITURE IN 1963–64—PRESENTATION.

MR. SPEAKER: Now the Hon. Chief Minister will present the Demands for Grants for Excess Expenditure.

***கனம் திரு. எம். பக்தவத்சலம்:** கனம் சபாநாயகர் அவர்களே, 1963-64-ம் ஆண்டின் மிகைச் செலவுக்கான (Excess expenditure) மானியத் தேவைகளின் விவர அறிக்கையை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இவற்றுள், சில மானியங்களின் செலவினங்கள் அந்த ஆண்டுக்கென இறுதியாக அனுமதிக்கப்பட்ட தொகைகளின் அளவுக்குமேல் செலவழிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டுள்ளன. அச் செலவினங்களை இந்த விவர அறிக்கையில் காணலாம்.

1965-66-ம் ஆண்டின் பொதுக்கணக்குக் குழுவினர் இந்த மிகைச் செலவினங்களைப் பரிசீலனை செய்து, தமிழ் நாடு அரசாங்கத்தின் 1963-64-ம் ஆண்டுக் கணக்குகள் மீதான தங்கள் அறிக்கையின் 22-வது பாராவில், அந்த அறிக்கையின் 7-ம் இணைப்பில் கண்டுள்ள மிகைச் செலவு மானியத் தேவைகளைச் சட்டப் பேரவையின் இசைவிற்காக அதன் முன் வைக்க வேண்டுமெனப் பரிவுரை செய்துள்ளனர். அக் குழுவினரின் கருத்துப்படி 1963-64-ம் ஆண்டின் மிகைச் செலவுகளுக்கான மானியத் தேவைகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்த விவர அறிக்கையின் இணைப்பில், ஒவ்வொரு செலவினம் குறித்தும் ஏற்பட்ட மிகைச் செலவிற்கான

4th November 1966] *[திரு. எம். பக்தவத்சலம்]*

காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பற்பல மானியங்களின்கீழ் ஏற்பட்ட மொத்த மிகைச் செலவு சுமார் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் ஆகும். இச் செலவினங்களை முறைப்படுத்தும் பொருட்டு, சட்டப் பேரவை தனது ஒப்புதலை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

1963-64-ம் ஆண்டுக்குரிய மிகைச் செலவுகளுக்கான மானியத் தேவைகளின் விவர அறிக்கையை இம் மன்றம் ஏற்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்.

VI.—SECOND SUPPLEMENTARY STATEMENT OF EXPENDITURE FOR 1966-67—PRESENTATION.

MR. SPEAKER : The Hon. Chief Minister will now present the Second Supplementary Statement of Expenditure.

*** கனம் திரு. எம். பக்தவத்சலம் :** கனம் சபாநாயகர் அவர்களே. 1966-67-ம் ஆண்டின் இரண்டாம் துணை மதிப்பீடுகளைச் சபையின் முன் சமர்ப்பிக்கின்றேன். பல்வேறு மானியக் கோரிக்கைகளை விளக்கும் விவர அறிக்கை ஒன்று சபை முன் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மானியக் கோரிக்கைகளின் மொத்தம் ரெவின்யூக் கணக்கில் 36 லட்சம் ரூபாயும், மூலதன கடன் கணக்குகளில் 2 கோடியே 55 லட்சம் ரூபாயும் ஆகும். சட்ட மன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்படும் துணை மானிய கோரிக்கைகள், முக்கியமாக பொதுக் கணக்குக் குழு விதித்திருக்கிறபடி "புதுப்பணித்" திட்டங்களின் கீழ் வருகிற திட்ட வேலைகளுக்குச் சம்பந்தப்படுபவையாகும்.

(கனம் உதவி சபாநாயகர் தலைமை)

இத் துணை மானியக் கோரிக்கையின் கீழ் கேட்கப்படும் நிதி ஒதுக்கத்தில் பெரும்பகுதி, விவசாய உற்பத்திக்கு நெருங்கிய தொடர்புள்ள கூட்டுறவு, நீர்ப்பாசனம், வேளாண்மை போன்ற தலைப்புகளில் அடங்கும் திட்டங்களைப் பற்றியதாகும். நடப்பு ஆண்டில் நமது மாநிலத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்கும் வகையில், விரைவில் பலனளிக்கும் பல திட்டங்களை அரசாங்கம் தொடங்கியிருக்கிறது. இவற்றில், அதிக விளைச்சல் தரும் பயிர் வகைத் திட்டத்தைக் குறித்துச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் அதிக விளைச்சல் தரும் பயிர் வகைத் திட்டத்தைக் குறித்துச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிக விளைச்சல் தருகிற, அதிக உட வகைகளை ஏற்கக்கூடிய பயிர் வகைகளை உறுதியான பாசன வசதி பெற்றுள்ள பகுதிகளில் விளைவிப்பது நமது நோக்கமாகும். இந்தத் திட்டத்தின்படி விளைவிக்கப்பட்ட ADT-27 என்கிற முக்கிய நெல் வகை, நடப்புப் பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நமக்கு உற்சாகமளிக்கும் வகையில் மிக நல்ல பலன்களைத் தந்திருக்கிற தென்பதை அறிய இம் மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைவார்களென்று நம்புகிறேன். நடப்பு ஆண்டில் குறுவைச் சாகுபடிப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் இந்த